அரசு விதிமுறை இருக்கிறது என்று சொல்லி வருகிறார்கள். மேலும் அந்தப் பகுதியிலே பென்ஷன்தாரர்களும், அரசு ஊழியர்களும், இருக்கிறார்கள். அதேபோல பள்ளிகள், பல்வேறுபட்ட நிறுவனங்கள் அங்கே அதிகமாக இருக்கின்றன. ஏற்கெனவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அந்தப் பகுதிக்கு நான் கேள்வி நேரத்திலே கேட்கிறபோது, 'பாப்பிரெட்டிப்பட்டிக்கு, அரூர் பகுதிக்குச் சென்றுதான் அந்த மக்கள் பயன்பெறவேண்டும். ஆகவே, 28 கி.மீ. தொலைவு இருக்கிற காரணத்தால், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத் தலைமையிடத்தில் ஒரு துணைக் கருவூலம் அமைக்கப் பரிசீலிக்கப்படும்' என்ற ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். எனவே, மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்களுடைய அரசு அங்கே இந்த நிதியாண்டிலே துணைக் கருவூலம் அமைக்க முன்வருமா எனத் தங்கள் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சி. பொன்னையன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வட்டத் தலைமையிடம், ஏற்கெனவே இருக்கின்ற 23 இடங்களில் கருவூலங்களுடைய அலுவலகங்கள் இல்லை. ஆனாலும் தூரத்தின் அடிப்படையிலே இது ஆயப்படும் என்று ஏற்கெனவே அவையில் ஓர் உறுதிமொழி தரப்பட்டிருக்கிறது. அது ஆய்வில் உள்ளது.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 288, திரு. ந. கணபதி, மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்.

288—

கோயில் திருப்பணி

***37525—திரு. ந. கணபதி:**

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதி, இரும்பை கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோயிலைப் புதுப்பித்துத் திருப்பணியை நடத்திட அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. பி.சி. ராமசாமி, இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தங்கள் அனுமதியுடன் திருத்திய விடையை அளிக்கிறேன். விழுப்புரம் மாவட்டம்,

வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS

2005 ஏப்ரல் 4]

வானூர் தொகுதி, இரும்பை கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் திருக்கோயிலைப் புதுப்பிக்கும் திருப்பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு, வரும் ஜூன் திங்களில் குடமுழுக்குச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தங்கள்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. ந. கணபதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை வணங்கி, விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியிலுள்ள இரும்பை கிராமத்தில் உலகப் பிரசித்திபெற்ற சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வந்து போகின்ற ஆரோவில் அருகில் மூன்றாம் குலோத்துங்கச் சோழ அரசனால் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, அருள்மிகு குயில்முகி நாயகி சமேத மகாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஜீவசமாதி அடைந்துள்ள கடுவெளி சித்தர் அவர்களின் களங்கத்தை நீக்க சிவபெருமான் எழுந்தருளி சித்தருக்குக் காட்சியளித்த ஸ்தலம் இது என்பது வரலாறு. வெடித்த சிவலிங்கத்தின் மூன்று பகுதிகளும் சிதறி விழுந்த இடங்களில் மிகப் பிரகாசமான இடம் ஆரோவில் நகரமாகும். உலகப் பிரசித்திபெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் என்பதால், இப்படி பிரசித்திபெற்ற கோயிலுக்கு மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பணிகள் முற்றுப்பெற நிதி போதுமானதாக இல்லையென அறிகின்றேன். எனவே, அறநிலையத் துறைமூலம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, குறித்த தேதியில் குடமுழுக்குச் செய்திட மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்களின் அரசு முன்வருமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. பி.சி. ராமசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அங்கே அவர்கள் ரூ.4.30 இலட்சத்திற்கு மதிப்பீடு தயார் செய்து கொடுத்தார்கள். அதனால்தான் அரசு மானியமாக 1 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மீதிப் பணிகள் எல்லாம் உபயதாரர்கள் மூலமாக பல்வேறு பணிகளைச் செய்வதாகக் கூறியிருந்தார்கள். இப்போது, அப்படி அவர்கள் நிதி கொடுக்கவில்லை என்று சொன்னால், அரசு மானியத்தின்மூலமாக உடனடியாகப் பணம் கொடுக்கப்பட்டு, வரும் ஜூன் திங்களில் அந்தத் திருப்பணிகள் முடிந்து, குடமுழுக்கு நடைபெறும் என்பதைத் தங்கள்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. ந. கணபதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும், அமைச்சர் அவர்களுக்கும் நன்றி சொல்லி அமைகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. வெ. ஏழுமலை.

திரு. வெ. ஏழுமலை: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு இதய தெய்வம் தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்கள், தமிழகத்தில் இருக்கின்ற அத்தனை கோயில்களுக்கும் குடமுழுக்கு நடத்துகின்ற இந்த நல்ல வேளையிலே, என்னுடைய தொகுதியான செஞ்சித் தொகுதி, சிங்கவரத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கநாதர் ஆலயம் உலகப் புகழ்பெற்ற, பிரசித்திபெற்ற ஆலயமாக விளங்குகின்ற காரணத்தால், அந்த ஆலயத்திற்கு பக்தகோடிகள் வந்து செல்கின்ற இந்த நல்ல வேளையில், அந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்த இந்த அரசு ஆவன செய்யுமா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. பி.சி. ராமசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அங்கேயிருக்கின்ற, அவர்கள் கூறுகின்ற ஆலயத்திற்குத் திருப்பணி செய்வதற்கு, அவர்கள் திருப்பணிக் குழு அமைத்து, அதன்மூலமாக அங்கேயிருக்கின்ற ஆலயத்தினுடைய பொது நிதியிலிருந்தும், பொது மக்களுடைய நன்கொடைகளிலிருந்தும், மீதி எவ்வளவு estimate தயார் செய்கிறார்களோ, அதிலே மூன்றில் ஒரு பங்கை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறது. எனவே, திருப்பணிக் கமிட்டிகளை அமைத்து – 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருப்பணிச் செய்யவேண்டும் என்ற அடிப்படையில், உடனடியாகத் திருப்பணிக் கமிட்டி அமைப்பதற்கு முன்வரவேண்டும் என்று தங்கள்மூலமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திருமதி எ.எஸ். மஹேஸ்வரி.

முற்பகல் 10–55

திருமதி எ.எஸ். மஹேஸ்வரி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசாணை நிலை எண் 469, நாள்: 25–9–1998–ன்படி உதவி ஆணையர் நிலையிலுள்ள 7 திருக்கோயில் பணியிடங்களைத் துணை ஆணையர் நிலைக்கும், செயல் அலுவலர் நிலை–1 என்றுள்ள 16 திருக்கோயில் பணியிடங்களை, உதவி ஆணையர் நிலைக்கும், செயல் அலுவலர் நிலை–2 என்றுள்ள 7 திருக்கோயில் பணியிடங்களைச் செயல்

TRUTH ALONE TRIUMPHS

2005 ஏப்ரல் 4]

அலுவலர் நிலை–1-க்கும் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி கோவை, பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலும், ஈச்சனாரி வினாயகர் திருக்கோயிலும் செயல் அலுவலர் நிலை–1-லிருந்து, உதவி ஆணையர் நிலைக்கு உயர்த்தப்படவேண்டும். (மணியடிக்கப்பெற்றது) ஆனால்...

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திருமதி எ.எஸ். மஹேஸ்வரி, தனிக் கேள்வி போடுங்கள். வினா எண் 289, திரு. மா. இராஜசேகர், மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர்.

289—

முதியோர் இல்லம்

***32055—திரு. மா. இராஜசேகர்:**

மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) இராஜபாளையம் தொகுதியில் அரசு சார்பில் முதியோர் இல்லம் கட்டி முதியோர்களைப் பராமரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திருமதி ப. விஜயலட்சுமி பழனிச்சாமி, சமூக நலத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, (அ) இராஜபாளையம் தொகுதியில் அரசு சார்பில் முதியோர் இல்லம் கட்டி முதியோர்களைப் பராமரிக்கும் திட்டம் ஏதும் தற்போது அரசிடம் இல்லை. (ஆ) இக்கேள்விக்கு இடமில்லை.

திரு. மா. இராஜசேகர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை வணங்குகின்றேன். மாண்புமிகு அமைச்சர் அவர்கள், எனது தொகுதியில் அரசு சார்பில் முதியோர் இல்லம் கட்டி முதியோர்களைப் பராமரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குச் சாத்தியக்கூறு இல்லையென்று பதில் அளித்தார்கள். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்றைக்கு எனது இராஜபாளையம் தொகுதி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பல பேர்கள் வசதிமிக்க அரசுப் பணிகளில் வேலை பார்ப்பவர்கள்கூட தன்னுடைய வயது முதிர்ந்த

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
TRUTH ALONE TRIUMPHS